

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ
විළංගක් සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්ත්තමාණප් පත්තිරිකා
අතිවිශේෂමාණතු

අංක 1841/3 - 2013 දෙසැම්බර් මස 17 වැනි අගහරුවාදා - 2013.12.17

1841/3 ஆம் இலக்கம் - 2013 ஆம் ஆண்டு திசைம்பர் மாதம் 17 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது அரசாங்க அறிவிக்கல்கள்

3. அம் பிரிவின் (2) அம் உப்பிரிவின் தீர்மான குட்டி வை

திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்டிரிவினால் எனக்குரித்தாகப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு, முதலீடு ஊக்குவிப்புக்கள் அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன் ஆகிய நான், நிதி அமைச்சக்குப் பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி, இந்த அறிவிப்பின் மூலம் பின்வருமாறு பிரகடனப்படுக்கத் திடேன் :-

1. மொத்தம் எழுநூற்று ஜம்பது மில்லியன் அமெரிக்க டொலருக்குச் (US \$ 750 Mn.) சமமான முதலீட்டுடன் செல்வந்தர்களுக்கான சாப்புத் தொகுதிகள், உயர் தரத்திலான குடியிருப்புக்கள் மற்றும் அலுவலக இடவசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றினைந்த அதி ஆடம்பர உல்லாசப் பயணிகள் விடுமுறை விடுதி ஒன்றினை மேல் மாகாணம் கொழும்பு கல்வி வீதி/ ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தையில் (“கருத்திட்டம்”) I ஆம் கட்டத்தில் இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் கருத்திட்டக் கம்பனிக்கும் இடையில் கருத்திட்ட ஒப்பம் (“கருத்திட்ட ஒப்பந்தம்”) கைச்சாத்திடப்பட்ட தேதியில் இருந்து ஜந்து (5) வருடங்களுக்குள் மொத்தம் அறுநூற்று ஜம்பது மில்லியன் அமெரிக்க டொலருக்குச் (US \$ 650 Mn.) சமமான முதலீட்டொன்றுடன் அத்துடன் II ஆம் கட்டத்தின் கீழ் (மேற்கொள்ளப்படுமாயின்) மேலுமொரு நூறு மில்லியன் அமெரிக்க டொலருக்குச் (US \$ 100 Mn.) சமமான முதலீட்டை I ஆம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மூன்று (03) வருடங்களுக்குள் மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்புக் காரணமாக கேந்திர முக்கியத்துவத்தை ஈர்ப்பதான் கருத்திட்டத்தை மேற்படி சட்டத்தின் தேவைகளுக்காக செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டம் ஒன்றென இனங்காண்பதற்காக,

 - (i) அரசாங்கத்தின் அபிவிருத்தி உத்தியின் படி, பொருளாதார அபிவிருத்தியில் ஆகக் கூடிய முன்னுரிமையை ஈர்க்கும் உல்லாசப் பயணத்துறையினை ஊக்குவிப்பதற்காக,
 - (ii) இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் கருத்திட்டக் கம்பனி ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தேதியில் இருந்து ஜந்து (05) வருடங்களுக்குள் I ஆம் கட்டத்தில் நாட்டுக்கான முந்நூறு மில்லியன் அமெரிக்க டொலர் (US \$ 300 Mn.) பெறுமதியிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டு உள்ளீடு ;
 - (iii) முழுக் கொள்ளளவின் போது மூவாயிரம் (3,000) தொழில் வாய்ப்புக்களின் உற்பத்திக்கான திறன் மற்றும் அதன் விளைவாக இலங்கை நாட்டு மக்களுக்குக் கிட்டும் வருமானம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் ; மற்றும்
 - (iv) செல்வந்தர்களுக்கான சாப்புத் தொகுதிகள், உயர் தரத்திலான குடியிருப்புக்கள் மற்றும் அலுவலக இடவசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றினைந்த அதி ஆடம்பர உல்லாசப் பயணிகள் விடுமுறை விடுதி, ஒன்றினை



2A I கோட்டை : (I) தேதி - திருமதி பாலகுமார் வெள்ளூர் முதல்வர் அதி விசேஷ நிலை பதினாற் மே 2013.12.17
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பதிறிரிகை - அதி விசேஷமானது - 2013.12.17

நிர்மாணிப்பதன் மூலம் நாட்டின் புவித்தோற்றுத்தை மாற்றியமைப்பதோடு அதன் விளைவாக உற்பத்தியாகக் கூடிய கணிசமான அளவு அந்தியச் செலாவணிக் சம்பாத்தியம்.

2. கருத்திட்டக் கம்பனி வோட்டர்ப்ரண்ட் ப்ரபாட்டில் (பிறைவேட்ட) லிமிடெட் ஆகும் ("கருத்திட்டக் கம்பனி") கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தை ஆரம்பிக்கும் காலப்பகுதி இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் கருத்திட்டக் கம்பனி ஆகியவற்றுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட கருத்திட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அல்லது முதலீட்டுச் சபையினால் நிர்ணயிக்கப்பட்டவாறு நீடிக்கப்பட்ட வேறு ஒரு தேதியாகும். கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தை அமுலாக்கக் காலப்பகுதி கருத்திட்ட ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட தேதியில் இருந்து அறபது (60) மாதங்கள் வரையிலாக இருக்கலாம். கருத்திட்டத்தின் I ஆம் கட்ட அமுலாக்கக் கால கட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கருத்திட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும். கருத்திட்டத்தின் II ஆம் கட்டம், மேற்கொள்ளப்படுமாயின், அது I ஆம் கட்டத்தின் கருத்திட்ட அமுலாக்கக் காலப்பகுதி நிறைவடைந்ததை உடன் அடுத்து மேற்கொள்ளப்படலாம். கருத்திட்டத்தின் II ஆம் கட்ட அமுலாக்கக் காலப்பகுதி I ஆம் கட்ட கருத்திட்ட அமுலாக்கக் காலப்பகுதி ஆரம்பமாகும் தேதியில் இருந்து முப்பத்தாறு (36) மாதங்கள் வரையிலாக இருக்கலாம்.
3. திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவில் எதிர்பார்க்கப்படுவதற்கேற்ப, இத்தால் உள்ள அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டவாறான காலப்பகுதி/காலப்பகுதிகளில் வரி செலுத்துவதற்கான சட்டங்களில் இருந்து விலக்கனிப்புக்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு ஏற்ப இணங்கியோழுகுவதின் அடிப்படையில் வழங்கப்படும் :
- (i) கருத்திட்டத்துக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் கருத்திட்டக் கம்பனிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத் தேதியில் இருந்து ஜெந்து (05) வருடங்களுக்குள் முந்தாறு மில்லியன் அமெரிக்க டெலர் (US \$ 300 Mn.) இருத்தல் வேண்டும்.
- (ii) பயனுறு கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக கருத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அந்தியச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கருத்திட்டக் கம்பனி கணக்குகளைப் பேண வேண்டும்.

அட்டவணை

(1) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க தேசிய இறைவரிச் சட்டம்

(i) நிறுவக வருமான வரி

மாடி வீடுகளின் விற்பனை, குத்தகைக்கு விடுதல், மாடி வீடுகளின், அலுவலக மற்றும் சேவை இடவசதிகள், அறைக் கட்டணங்கள் அத்துடன் சகல வாடகையாளர்களிடம் இருந்து கிடைக்கும் வாடகை வருமானம் ஆகியவற்றை உள்ளிட்ட கருத்திட்டக் கம்பனியின் கருத்திட்ட நடவடிக்கைகளினால் உற்பத்தியாகும் இலாபம் மற்றும் வருமானம் மீது பத்து (10) வருடத் காலப்பகுதியொன்றுக்கு 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க தேசிய இறைவரிச் சட்டத்தின் வருமான வரி விதிப்பனவு தொடர்பான ஏற்பாடுகள் ஏற்புடைத்தாகாது. கருத்திட்டக் கம்பனிவரி விதிப்பனவுக்கான இலாபங்களை ஈட்டும் முதல் ஆண்டு அல்லது கருத்திட்டத்தின் I ஆம் கட்டம் நிறைவு செய்யப்பட்ட பின் கருத்திட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தேதியில் இருந்து மூன்று (03) வருடங்களில், அதில் எது முதலில் வருநிறதோ அத்தேதியில் இருந்து சொல்லப்பட்ட வரி விலக்கனிப்புக் காலப்பகுதி ஆரம்பமாகும்.

மேற்சொல்லப்பட்ட வரி விலக்கனிப்புக் காலப்பகுதியை உடன் அடுத்து பதினைந்து வருடத்து (15) காலப்பகுதியொன்றுக்கு கருத்திட்டக் கம்பனியின் வாடகை வருமானம் உள்ளிட்ட கருத்திட்ட நடவடிக்கைகளினால் உற்பத்தியாகும் இலாபங்கள் மற்றும் வருமானம் தொடர்பில் அரைவாசியான ஆறு சதவீதத்துக்குச் (6%) சமமான வீதத்தில் ஒரு பகுதி விலக்கனிப்பு அல்லது அக்காலகட்டத்தில் ஹோட்டல் கைத்தொழிலுக்கான வருமான வரி வீதத்தில் ஐம்பது சதவீதம் (50%) அதில் எது குறைந்ததோ, அது ஏற்புடைத்தாகும்.

ஆயின், மேற்சொல்லப்பட்ட வரி விலக்கனிப்புக் காலப்பகுதி மற்றும் அரைவாசி வரி விலக்கனிப்புக் காலப்பகுதி காலாவதியாகிய பின்னர், கருத்திட்டத்தின் இலாபங்கள் மற்றும் வருமானம் தொடர்பில் தேசிய இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வருமான வரி செலுத்தப்படல் வேண்டும்.

தொதான சட்டங்களினால் மேவப்பட்ட கருத்திட்ட நோக்கெல்லையை விஞ்சி கருத்திட்டக் கம்பனி அதன் நடவடிக்கைகளை விசாலிக்கும் பட்சம், அத்தகைய நடவடிக்கைகள் மூலம் கிடைக்கப்பெறும் இலாபங்கள் மீது வர்த்தகத்தின் மொத்த அளவு தொடர்பான இலாபத்துக்கு ஏற்றவாறு திருத்தப்பட்ட வீதத்தில் இறைவரிச் சட்டத்துக்கேற்ப நிறுவக வருமான வரி செலுத்தல் ஏற்புடைத்தாகும்.

(ii) பங்கு இலாபங்கள் மீதான வரி வரி விலக்கனிக்கப்பட்ட பத்து (10) வருடத்துக்காலப்பகுதியில் மற்றும் அதன் பின்னர் ஒரு (01) வருடத்துக்கு பங்குதாரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பங்கு இலாபங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.

(iii) தடுத்து வைக்கும் வரி

கருத்திட்டக் கம்பனிக்கு பின்வரும் விடயங்கள் தொடர்பில் தடுத்து வைக்கும் வரி அறவிடுதல் மற்றும் செலுத்துவதிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.

மூலதனச் செலவுக்காகப் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்கள் மீதான வட்டி மற்றும் உசாத்துணையாளர்களுக்கு செலுத்தப்பட்ட தொழில்நுட்பக் கட்டணங்கள் ;

முகாமைத்துவக் கட்டணங்கள் மற்றும் பங்குவீத உரிமைக் கொடுப்பனவுகள் ஆயின் அத்தகைய கட்டணங்களின் மொத்தத் தொகை மொத்த செயற்பாட்டு வருமானத்தின் மூன்று சதவீதத்தை (3%) விஞ்சாமலிருத்தல் வேண்டும் ;

சந்தைப்படுத்தும் கட்டணங்கள் மீது ஆயின் மொத்த செயற்பாட்டு வருமானத்தின் ஒன்று தசம் ஐந்து (1.5%) வீதத்தை அத்தகைய மொத்தக் கட்டணங்கள் விஞ்சாமலிருத்தல் வேண்டும் ;

ஊக்குவிப்பு முகாமைத்துவக் கட்டணங்கள் மீது ஆயின், அத்தகைய கட்டணங்களின் மொத்த செயற்பாட்டு வருமானத்தின் பத்து சதவீதத்தை (10%) விஞ்சாமலிருத்தல் வேண்டும்.

(iv) நீ. உ. செ. வரி

கருத்திட்டக் கம்பனியின் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நீ. உ. செ. வரி செலுத்துவதில் இருந்து விலக்களிப்பு வழங்கப்படும் என்ற போதிலும் இச்சலுகை ஆக்கூடிய ஊழியர்கள் இருபது பேர்களுக்கு (20) மட்டுப்படுத்தப்படும். வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட தேதியில் இருந்து ஐந்து (05) வருடங்களுக்கு இச்சலுகை ஏற்படுத்ததாகும். கருத்திட்டக் கம்பனிசிறந்த முயற்சியின் அடிப்படையில் படிப்படியாக உள்நாட்டு ஊழியர்களை அதன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பகரமாக நியமிக்க வேண்டும்.

2. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர்பெறுமதி வரிச் சட்டம்

கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தை அமுல் செய்வது தொடர்பாக இலங்கை முதலீட்டுச் சபையினால் அனுமதித்துவாறு கருத்திட்டம் தொடர்பான பொருட்களின் சேவைகளின் இறக்குமதி மற்றும் கருத்திட்டம் தொடர்பான பொருட்களின் அல்லது சேவைகளின் உள்நாட்டுக் கொள்வனவுகள் கருத்திட்ட அமுலாக்கத்தின் I ஆம் கட்டக் கால கட்டத்தின்போது சேர்பெறுமதி வரி செலுத்தவில் இருந்து விலக்களிக்கப்படும். சேர்பெறுமதிச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டவாறு கருத்திட்டத்தின் ஏதும் ஒப்பந்தக்காரர் அல்லது அத்தகைய ஒப்பந்தக்காரருக்கு பொருட்களை வழங்கும் உப ஒப்பந்தக்காரர் பிற்போடப்படுவதற்குத் தகுதி பெறுவார்.

கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக கருத்திட்டம் தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மற்றும் கருத்திட்டம் தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்நாட்டுக் கொள்வனவுகள் ஆயியவற்றுக்கு மேலுமொரு முப்பத்தாறு (36) மாதங்கள் வரையிலான காலப்பகுதியைன்றுக்கு அதே போன்ற விலக்களிப்புக்கள் கிடைக்கப்பெறும்.

மேற்கூறியவற்றுக்கு அடிபணிவாக, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர்பெறுமதிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, II ஆம் கட்டம் அமுல்படுத்தப்படுகிறது மற்றும் கருத்திட்டக் கம்பனி கருத்திட்டம் தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகள் மீது சலுகைகளைத் தொடர்ந்து அனுபவித்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அச்சட்டத்தில் விபரிக்கப்பட்டுள்ளவாறு வழங்கல்களின் பெறுமதி மீது கருத்திட்டக் கம்பனி சேர்பெறுமதி வரி செலுத்த வேண்டியிருக்கும்.

3. துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி விதிப்பெறுவச் சட்டம்

மேற்கூறிப்பிட்டவாறு முறையே கட்டம் I மற்றும்/கட்டம் II ஆகியவற்றின் காலப்பகுதியின் போது இலங்கை முதலீட்டுச் சபையினால் அனுமதிக்கப்பட்டவாறு கருத்திட்டம் தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கருத்திட்டம் தொடர்பான பொருட்களின் இறக்குமதி மீது துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி கொடுப்பனவு மற்றும் விதிப்பெறுவில் இருந்து கருத்திட்டக் கம்பனிக்கு விலக்களிப்பு வழங்கப்படும். கருத்திட்டத்துக்காக

4A I கோடை : (I) தேதி - திரும்புதலை மாதங்களில் பொருள்களை விடுவதைக் கூறுவதைக் கொண்டு நிறைவேண்டும் அதை விடுவதைக் கொண்டு நிறைவேண்டும்.

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2013.12.17

கருத்திட்டக் கம்பனி நேரடியாக மேற்கொள்ளும் இறக்குமதிகளுக்கு அல்லது கருத்திட்டத்துக்காக ஒப்பந்தக்காரர் ஒருவர் அல்லது உப ஒப்பந்தக்காரர் ஒருவர் மேற்கொள்ளும் இறக்குமதிகளுக்கும், கீழே விடையம் 5 இல் குறிப்பிடப்பட்ட அதே நிபந்தனைகள், அத்தகைய பொருட்களைப் பெறுவதற்காக கருத்திட்டக் கம்பனியாக இருக்கும் வரை, இந்த விலக்களிப்பு ஏற்படுத்தாகும்.

4. 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்

கருத்திட்டக் கம்பனியின் ஒப்பந்தக்காரர்/ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உப ஒப்பந்தக்காரர்கள் கட்டம் I மற்றும் /அல்லது கட்டம் II இல் தம் ஈடுபாடுக்கேற்ப கருத்திட்டம் தொடர்பாக 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கட்டிடக் கைத்தொழில் உத்தரவாக நிதி விதிப்பனவில் இருந்து விலக்களிப்பு அளிக்கப்படும்.

5. சுங்கத் தீர்வை (235 ஆம் அத்தியாயமான சுங்கக் கட்டணச் சட்டம்)

கருத்திட்ட அமுலாக்கக் காலப்பகுதியின்போது எதிர்மறை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களைத் தவிர சகல கருத்திட்டம் தொடர்பான மூலதனச் சபாவத்தைக் கொண்ட பொருட்கள் மற்றும் சபையினால் அனுமதிக்கப்பட்டவாறு வேறு ஏதும் கருத்திட்டம் தொடர்பான பொருட்கள் கருத்திட்டத்தின் தேவைக்காக கம்பனியினால் அல்லது ஒப்பந்தக்காரர்கள் அல்லது உப ஒப்பந்தக்காரர்கள் மூலம் இக்கருத்திட்டத்தின் தேவைக்காகப் பிரத்தியேகமாக கருத்திட்டத்தைச் செயற்படுத்தும் கம்பனியின் பெயரில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பிலும் சுங்கக் கட்டண விலக்களிப்பு ஏற்படுத்தாகும். ஆயினும், அத்தகைய பொருட்கள் அளவிலும் தரத்திலும் கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக நேரகாலத்துக்கு ஏற்றவாறும் இலங்கையில் முழுமையாக உற்பத்தி செய்யப்படாத மற்றும் உள்நாட்டு சந்தையில் கிடைக்காத பட்சம் மாத்திரம் எதிர்மறை பட்டியலில் உள்ள பொருட்களுக்கும் சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்படும்.

இவ்வாறாக, முறையே கட்டம் II மற்றும் /கட்டம் II ஆகியவற்றின் காலப்பகுதியின்போது மேற்குறிப்பிட்டவாறு பொதுவாக கருத்திட்டம் சம்பந்தப்பட்ட பொருட்களை ஒப்பந்தக்காரர் ஒருவர் அல்லது உப ஒப்பந்தக்காரர் ஒருவர் மூலமாக அத்தகைய பொருட்களைப் பெறுவதற்காக கருத்திட்டக் கம்பனி எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் மாத்திரம் இறக்குமதி செய்ய முடியும். எனவே, அத்தகைய ஏற்றுமதிகள் வேறு ஏதும் இறக்குமதிகளுடன் சேர்த்துச் செய்யப்பட்டிருப்பின், கருத்திட்டக் கம்பனியின் கருத்திட்டம் தொடர்பான பொருட்களுக்கு மாத்திரம் அத்தகைய சலுகைகள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவது கருத்திட்டக் கம்பனியின் முழுமையான பொறுப்பாகும். ஏதும் ஒரு காரணத்துக்காக இந்நிபந்தனை மீறப்பட்டிருந்தால், கருத்திட்டத்துக்கான கருத்திட்டம் தொடர்பான பொருட்களின் பகுதியாக அல்லாத சகல பொருட்களுக்கும் அச்சந்தரப்பத்தில் அமுலில் இருக்கும் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளின் கீழ் வரிகள் மற்றும் கட்டணங்கள் செலுத்துப்பட வேண்டும். ஏதும் ஒரு ஊழியர், உசாத்துணையாளர் அல்லது கருத்திட்டக் கம்பனியின் ஏதும் நபரின் சொந்த/பிரத்தியேகத் தேவைக்காக கருத்திட்டக் கம்பனியினால் இறக்குமதி செய்யப்படும் சொந்தப் பாவனைக்கான பொருட்கள் கருத்திட்டம் தொடர்பான பொருட்கள் எனக் கணிக்கப்பட மாட்டாது என்பது கவனிக்கத் தக்கதாகும். கருத்திட்டம் கம்பனிக்கு 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விலக்களிப்புக்கள்/சலுகைகள் காரணமாக, கருத்திட்டக் கம்பனியுடன் சம்பந்தப்பட்டிருக்கும் ஏதும் வாடகையாளர் அல்லது வேறு தரப்பினருக்கு அத்தகைய சம்பந்தம் காரணமாக அல்லது அதன் விளைவாக ஏதும் விலக்களிப்புக்கள் அல்லது சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்பது மேலும் கவனிக்கத்தக்கதாகும்.

லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன், பா.உ.,
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்,

கொழும்பு.
2013, திசைம்பர் 17.

01-06